

Rotary



Rtn. HOLGER KNAACK  
RI President



# KOTTAI MURASU

RID 3000

GOVERNOR'S MONTHLY LETTER

SEPTEMBER 2020 | ISSUE-3



best  
Be excellent in Serving Together



Rtn. A.L. CHOKKALINGAM  
District Governor



SEPTEMBER - BASIC EDUCATION AND LITERACY

# Inside...

Title	Page
<b>From the Editor's Desk</b>	2
<b>From the pen of the Governor</b>	3
<b>Message from the First Lady</b>	3
ரோட்டரி கலை மன்றம்	4
விழுதுகள் – Membership Seminar	4
கல்வியும் மகிழ்வான பள்ளியும்	5
<b>Towards A Brighter Tomorrow</b>	6
சுதந்திரத்தின விழா	7
உலக தாய்ப்பால் வாரவிழா	7
சேவைச் சரித்திரம்	8
உலகத்தை மாற்றும் ஆயுதம் கல்வி	9
<b>MIYAWAKI Afforestation Project</b>	10
<b>Club Activities - August</b>	11
<b>Rain Water Harvesting</b>	14
<b>Advertisement</b>	15
கொடுத்துச் சிவந்த கரங்கள்	16

## The year so far

	RID - 3000	All Clubs in India
Number of Projects	236	9,029
Cost of Projects	50,24,271	33,01,37,848
Number of Beneficiaries	47,029	28,80,877
Man Hours in Service	8,081	5,38,425

### Top 3 clubs by number of projects

1. Rotary Club of Pudukkottai Maharani - 28
2. Rotary Club of Madurai Gems - 20
3. Rotary Club of Tiruchirapalli Shakthi- 17

\*Data as on 30/08/2020 from rotaryindia.org

Please update your  
projects regularly on  
[rotaryindia.org](http://rotaryindia.org)

Dear Rotarians,

Tough times never last – but tough people do! It is indeed heartening to see how active we Rotarians have been – even in the midst of this pandemic. The vast number of trees planted via the Miyawaki method will do the environment a world of good for years to come.

September is the month to focus on Basic Education and Literacy. Rotarians have already been rendering yeoman service in schools by improving the infrastructure to help keep pace with the changes happening in the field of education. The Covid 19 pandemic has rudely changed the way education is being imparted and this has left many underprivileged children in the wake. Clubs can make a concerted effort to ensure that no child is left behind. What is happening in the field of education is a sign of the changing times and children must be taught to leverage the awesome potential of online education.

Let us make this a September to Remember.

Yours in Rotary Service,

**Rtn. Dr. Jayson Keerthy Jayabarathan, M.Tech., Ph.D,**  
GML Editor.

## From the Editor's Desk



### EDITORIAL TEAM



Rtn. Dr. Jayson K. Jayabarathan  
Editor



Rtn. RM. Lakshmanan  
Co-Editor



Rtn. M. Kumarappan  
Co-Editor



Rtn. V. Rajendran  
Associate Editor



Rtn. Alagaraam Jothi  
Associate Editor



Rtn. Vinitha Mohan  
Associate Editor

# From the pen of the Governor

அன்பு ரோட்டரி உறவுகளே,  
கேடில் விழுப்புசெல்லவும் கல்வி ஒருவர்கு  
மாடல்ல மற்றை யவை



ஒருவனுக்குரிய செல்வங்களுள் கல்வியே மிகச்சிறந்ததும், அவனிடமிருந்து மற்றவர்களால் பறிக்க முடியாததுமாகும். எனவே மனிதன் வாழ்வில் உயரவும், சமுதாயம் செழிப்புறவும் கல்வி இன்றியமையாததாகவள்ளது. இதனால் தான் நமது ரோட்டரியின் 7 கூர்நோக்குத் திட்டங்களில் (7 Focus Areas) ‘அடிப்படை எழுத்தறிவு மற்றும் கல்வி’ யும் ஒன்றாக உள்ளது. நம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் இன்னும் நம் நாட்டில் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 74 சதவிகிதமாக உள்ளது. இது சமூக அக்கறையள்ள நமக்கு, அதிர்ச்சியும், வருத்தமும் தருவதாக உள்ளது. கல்வியறிவு இல்லாத அல்லது கல்வியறிவு குறைந்த மக்கள் வசதியாக வாழ்வதும், நலமாக வாழ்வதும் கேள்விக்குறியாக உள்ளது. எனவே ஒவ்வொரு ரோட்டரி உறுப்பினரும், சங்கமும் இதனை மாற்றுவதற்கு, உள்பூர்வமாகப் பாடுபட வேண்டியுள்ளது. இதனால் தான் நமது Super 66 திட்டத்தில் ‘மகிழ்ச்சிப்பள்ளி’ (Happy School) திட்டத்தை இணைத்துள்ளோம். இத்திட்டத்தில் அதிக எண்ணிக்கையில் அரசுப்பள்ளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து அங்கு பயிலும் பிள்ளைகளுக்கு கற்றலை இனிமையாக்குவோம். அதனால் அவர்கள் உயர்வடைவதால் வாழ்க்கையும் இனிமையாகும். எனவே தான் நமது பண்ணாட்டு ரோட்டரி செப்டம்பர் மாதத்தை கல்விக்கான மாதமாக நீர்ணயம் செய்துள்ளார்கள். கர்மவீரர் காமராஜர் வழியில் நாழும் எனியோரின் வாழ்வில் ‘கல்வி’ எனும் ஒளி ஏற்றுவோம்.

அன்புடன்  
**Rtn. அ.வெ.சொக்கலிங்கம்**  
மாவட்ட ஆளுநர்

## Message from the First Lady

அன்புத் தோழியர்களே,

ரோட்டரி செப்டம்பர் மாதம் கல்வியறிவு வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. நாமெல்லாம் ஓரளவேணும் வளமும், நலமும் பெற்று வாழ்கிறோம். நம் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குகிறோம். ஆனால், இந்தியாவில் கல்வியறிவு பெற்ற பெண்கள் வெறும் 65 சதவீதம் மட்டுமே. இது மிகுந்த வேதனைக்குரிய செய்தியாகும். நம்மைச் சுற்றி வாழும் சகோதரிகளில் மூவரில் ஒருவர் கல்லாதவர் என நினைக்கும் போது அதிர்ச்சியாகவுள்ளது. ஒரு பெண் கல்வி கற்றால் அந்தக் குடும்பமே உயர்வடையும். அதே சமயம் ஒரு பெண் கல்வியறிவு, எழுத்தறிவு இல்லாதவராக இருந்தால், அந்தக் குடும்பமே வளர்ச்சி குன்றித் தடுமாறும். கல்வியறிவில்லாத பெண்களுக்கு, உடல் நலம் பற்றிய அறிவும் குறைவதால், நலமாக வாழ்வதும் கேள்விக்குறியாகிறது. எனவே, வாருங்கள், நாம் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு பெண்ணுக்காவது நல்ல கல்வியளிக்க சூழுரைப்போம். பெண்களின் வாழ்வு மலர், நலமாக வாழ உறுதி ஏற்போம்.

அன்புடன் உங்கள் சகோதரி  
**சொ. பவானி**



# ரோட்டரி கலை மன்றம்

Date : 30-08-2020, Sunday

Venue : Online



**1<sup>st</sup> Row :** Rtn. A.L. Chokkalingam DG, Rtn. KS. Venkatesan DG RID2982, Mr. Prabu (Actor),  
Rtn. IPDG. Dr. A. Zameer Pasha, Rtn. DGN. I. Jerald, Rtn. PDG. M. Muruganandam,

**2<sup>nd</sup> Row :** Rtn. PDG, Velayutha Ravindran RID2982, Rtn. Srinithi Rajkumar,  
Rtn. Sagarikka Sivakumar, Rtn. G. Mohamed Yusuf, Rtn. Sarala kannan

## விழுதுகள்-Membership Seminar

Date 09-08-2020, Sunday  
Venue : Online



**1<sup>st</sup> Row :** Rtn. A L Chokkalingam DG, Rtn. PDG. R. Theenachandran, Mrs. Kavitha Jawahar,  
Rtn. DGE R.Jeyakan, Rtn. Jerald. I. DGN, Rtn. PDG. M. Muruganandam,

**2<sup>nd</sup> Row :** Rtn. Jayanthi Rajkumar, Rtn. PL. Chidhambararam, Rtn. Ramesh, Rtn. V. Suryamurthy,  
Rtn. M.P. Ramasamy, Rtn. M. Murali

Month	Club Level	Regional Level
August	✓ Rain Water Harvesting	Tree Plantation
September	✓ One Day RYLA	32 Happy Schools
October	Health Kit Distribution	Polio Bus
November	Vocational Projects	Job Fair
December	Health Camp	Mega Cardiac Camp
February	Rotary Information Board	Traffic Awareness

Club Level Projects : 1st Saturday of the month

| Regional Level Projects : 3rd Saturday of the month

# கல்வியும் மகிழ்வான பள்ளியும்

கல்வி ஒரு முழு மனிதனை உருவாக்குவதாக இருக்க வேண்டும். மனிதனுள் இருக்கும் எல்லாத் தீர்மைகளையும் வெளிக்கொணர்வதாக இருக்க வேண்டும் என்றார் மகாத்மா காந்தி.

ஒரு மனிதனின் நடத்தையில் எது மாறுதலை ஏற்படுத்துமோ அது தான் கல்வியாகும் என்பது ஒரு கோட்டாடாகும். அக்கல்வி மூலம் தான் ஒருவனின் அறிவு விரிவாகிப் பெருக்கிறது. இதைத் தான்

‘அறிவை விரிவு செய்து அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை’ என்கிறார் பாரதிதாசன்.

‘அறிவு அற்றம் காக்கும் கருவி’ என்றும்

‘அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்றும் கூறுகிறது வள்ளுவம்.

அறிவு பெறக் காரணமாயிருப்பது கல்வி என்பது நாம் அறிந்ததே. இதன் ஸிறப்பைத் தான், ‘செல்வங்கள் பலவெற்றுள் என்றென்றும் அழியாத நிலைத்த செல்வம் கல்வியே’ என்னும் பொருளில்

‘கேட்டு விடு செல்வம் கல்வி’ என்று தீருவன்றுவரும், ‘இளமையில் கல்’ என்று ஆத்தீக்கும், ‘கை ப்பொருள் தன் னி நமையப்பொருள் கல்வி’ என்று கொன்றை வேந்தனும், இக்கல்வி போல் அறியாமை நோயை நீக்குகின்ற மருந்தினை எந்த உலகத்திலும் யாம் காணவில்லை என்னும் பொருளில்

‘எம்மை உலகத்தும் யாம் காணோம் கல்வி போல் மம்மர் அறுக்கும் மருந்து’ என்று நாலழியாரும், ‘கல்வியதை கைவிடேல்’ என்று புதிய ஆத்தீக்குமில் மகாகவி பாரதியும் நயம்பட உரைக்கின்றனர்.

உலகிலேயே சிறப்பான பழம்பெரும் கல்வி முறையைத் தந்தது பாரதம், ஆசிரியரை மையமாக வைத்த இக்கல்வி முறைதான் (Teacher centric educational system) குருகுலக் கல்வியாகும்.

ஒரு நாட்டை அடிமைப்படுத்த வேண்டும் என்றால் அதன் கல்வித்தீட்டத்தில் கைவைக்க வேண்டும் என்று 1853-இல் ஆங்கிலேய லார்ட் மெக்காலேயின் தீட்டத்தின் மூலம் மாற்றம் பெற்றது தான் இன்றைய, மாணவர்களை மையமாக வைத்த கல்வி முறை (Students centric educational system). இக்கல்வி முறை நம் பாரம்பரிய அடையாளங்களை அழிக்கவே உருவாக்கப்பட்டது.

## மன்றல சூப்பர் 6

இதனைச் செம்மைப்படுத்த இந்தியாவில் ரோட்டாரி முன்னெடுத்த திட்டம் தான் TEACH.



இயற்கை மிகப் பிரமாண்டமான ஆலமரத்தை மிகச் சிறிய விதைக்குள் தான் நுணுக்கி அடைத்து வைத்திருக்கிறது.

சரியான மண், நல்ல காற்று, சூரிய வெளிச்சம், முறையான தண்ணீர் ஆகிய நல்ல சூழலை ஏற்படுத்திக் கொடுத்தால், விதைக்குள் இருந்த மரம் பழப்பட்டு வெளியே வந்து பிரம்மாண்டமாகிறது.

இதைப் போன்று தான் ஒரு சூழந்தைக்குள் இயற்கை வைத்திருக்கும் அறிவு, நல்ல சூழலை ஏற்படுத்திக் கொடுத்தால், அறிவு விரிவாகி அக்குழந்தையை புத்திசாலியாக, அறிவாற்றல் மிக்கவனாக, ஒழுக்கம் உள்ளவனாக மாற்றுகிறது.

இந்தச் சூழல்தான் மிகுழவான பள்ளிக்கூடங்கள் (Happy School). பள்ளியின் கட்டுமான வசதியையும் பெருக்கி, கற்பித்தலுக்கு உதவக்கூடிய பாதுகாப்பான, ஈர்க்கக்கூடிய, மகிழ்ச்சி அளிக்கக்கூடிய இடமாக பள்ளிக் கூடங்களை மாற்றுவது தான் இத்தீட்டத்தின் நோக்கம்.

ரோட்டரி என்ற மிகப்பொரிய சேவை அமைப்பின் மூலம் நம் ஆளுநரின் மண்றல சூப்பர் 6 என்னும் எண் ணைத் தைத் தீரை வேற்ற திட்டமிட்டு உழைக்க, நாம் உறுதி கொள்வோமாக!

**Rtn. S. சேதுபதி**  
Chairman,  
District Literacy Committee  
Rotary Club of Karur



# TOWARDS A BRIGHTER TOMORROW

The rainbow signifies human diversity and inclusiveness and hence it represents transgender children too. These are normal children with certain genetic disorders - which is no fault of theirs. However, we as a society over the years have treated them differently in every possible way and excluded them from living a normal life. Not many try to understand the unique difficulties they face. Until the ages of 13 - 15, they are no different and grow up normally among other children. After this stage, due to genetic disorders and hormonal changes, they exhibit the behavioural pattern of the opposite sex. At this stage, parents are generally shocked and most go into a state of denial. They are unable to accept and understand the changes happening in their child's body. Due to the lack of awareness among parents and society, these children undergo tremendous mental trauma. This is the primary reason why families reject these children. They are often abandoned and thrown into the streets. Most fall prey to waiting hawks in our society and become trapped in illegal activities just to survive.

"Parinaamangal" an awareness programme on transgenders was organised by District 3000. The District Governor Rtn. A.L. Chokkalingam initiated this event. This programme was a prelude to Rotary's idea of bringing inclusiveness and acceptance of gender non-specific children in our society.

In his opening remarks, the District Governor lauded the efforts of the chairman Rtn. Hemalatha, co-chair Rtn. Vijayashree and coordinator Rtn. Kavitha in creating greater awareness of the problems faced by transgenders and also presented ideas on how to help them be independent and have a better livelihood. Over 300 transgender emphatic Rotarians gathered virtually due to the total lockdown in force across the country due to the pandemic.

Major General NRK Babu, CEO of Sri Sivananda Balalaya, Trichy, a great supporter of transgenders spoke about the 'Siva Shakthi' Project - a joint venture between the Rotary Club of Tiruchirappalli Shakthi and Sri Sivananda Balalaya which

provides hope to transgender children. An exclusive hostel has been constructed to accommodate, accept and nurture these children in an atmosphere where they feel normal and are accepted by other children. This hostel provides an avenue for parents who are unable to bring up their transgender children because of societal stigma. The Rotary Club of Tiruchirappalli Shakthi with the support of RID 3000 has contributed Rs.10,00,000 to make this dream a reality.

To overcome the societal stigma, Rtn. Dr. Kavitha Fenn, a psychiatrist suggested five things to be practiced:

1. Learn how and why they different and teach others.
2. Words can hurt and words can kill. Therefore, teach people to respect these special children.
3. Teach other children to be tolerant. Don't isolate them. Invite them to events & parties.
4. Protest against discrimination. Lend your voice in support. Be proactive.
5. Protect them from trans-phobia.

PDG.AKS.Muruganantham, District Trainer RID 3000, appreciated the efforts of women Rotarians in their advocacy and action for better opportunities for the third gender.

Chief Guest Kalki Subramaniam, a transgender rights activist, artist, actor, writer and inspirational speaker said, "What is most important for them is a non-discriminatory environment where they can live with dignity". Also sharing her personal experience, she stressed that there is still a long way to go to make transgender children feel inclusive in their biological families. Awareness has to be created in families, among teachers, the media, medical and judicial fraternity to ensure an inclusive and happy future for transgenders. As a



token of Rotary's immediate support for this cause, Kalki Subramaniam auctioned paintings by transgenders and Rotarians eagerly bid to buy them.

The real success of the program was visible when fellow Rotarians called the organizers after the meeting and offered to support transgenders by employing them in their organizations. With such support from Rotarians, RID 3000 is sure to empower more and more trans people to come forward fearlessly and say, "This is who I am". Let us ignite the spark and be change-makers.

### Rtn. S. Hemalatha

IPP, District chair for transgender welfare  
Rotary club of Trichirappalli Shakthi



RC of Trichy Gems Innovators



RC of Manapparai West



RC of Thuraiyur

## உலக தாயியாஸ் வார வீழா



Theni : Distribution of health supplements to mothers, Primary Health Centre, Theni - Aug 04



Dindigul Queency : Jeganath Hospital, Dindigul - Aug 05



Theni Stars : Primary Health Centre, Veerapandi - Aug 05



Karambakudi City : Distribution of fruits and vitamins, Government Hospital, Kottaikadu - Aug 05



Aranthangi : Government Hospital, Aranthangi - Aug 07



Dindigul Mid-Town : Distribution of clothes and supplements to mothers, Sai Hospitals, Cooperative Nagar - Aug 10

# சேவைச் சர்த்திரம் - ரோட்டரி இணையாளின் இன்பத்தொண்டு



ரோட்டரி இந்தியாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது பன்னாட்டு ரோட்டரியின் முன்னாள் தலைவரும், நம் இந்திய மண்ணின் மைந்தருமான Rtn. ராஜா சாபூ அவர்கள் ரோட்டரி

இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆற்றிய சேவைக்காக கெளரவிக் கப்பட்டார். அப்போது அவருக்கு வாழ்க்கையிலும், ரோட்டரியிலும் உறுதுணையாக இருந்துவரும் அவரது மனைவி R.Anna. உஷா சாபூ அவர்களைப் பற்றியும் பாராட்டிப் பேசப்பட்டது. உஷா சாபூவின் கொள்கை 'Keep Rotary Simple'. இது பற்றி அவர்கள் பலவாறாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

ரோட்டரி அமைப்புகள் விருந்தோம்பல் செய்வதிலும், விருதுகள் வழங்குவதிலும் ஆடம்பரத்தைக் கைவிட்டு எனிமையை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் சேவைக்கான நேரத்தையும், உணர்வையும், அதிகப்படுத்த முடியும் என்று கூறுகிறார். ரோட்டரி உறுப்பினர்கள் உதவியோடு இந்தியாவின் வட எல்லையில் உள்ள சியாச்சென் போன்ற பனிபத்து மலைப்பகுதியில் எந்த ஒரு வசதியும் இன்றி, கடுமிகுளிரில், கடும் ஆபத்தை ஏதிர்கொண்டு கடமை புரியும் ராணுவ வீரர்களுக்குத் தீபாவளி இனிப்புகள் வழங்கும் திட்டத்தை அமைதியுடன் அற்புதமாகச் செய்துவர்களைத் தெருமையுடன் கூறுகிறார். சூடான உணவும், சூடான நீரும் கிடைக்க வாய்ப்பில்லாத சியாச்சென் பனிப்பகுதியில் பணிபுரியும் ராணுவ வீரர்களின் கடமையுணர்வுக்கு எல்லையே இல்லை என்பதை உணர்ந்த அவர் 2016ம் ஆண்டு தீபாவளியின் போது 4500 இனிப்புப் பொட்டலங்களை வழங்கும் திட்டத்தினைச் செயல்படுத்தினார். இனிப்புப் பொட்டலத்தில் "உங்களால் நாங்கள் வாழ்கிறோம்" என்ற நன்றி அறிவிப்புச் செய்தியும் இணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த இனிப்பையும், வாழ்த்துச் செய்தியையும் பெற்றுக் கொண்ட வீரர்கள் மிகுந்த உற்சாகமடைந்ததோடு மட்டுமல்லாமல் "உங்களுக்காக வே நாங்கள் இருக்கிறோம்" என்று பதிலளித்தனர்.

ஆப்பிரிக்காவில் ரோட்டரி அமைப்பு மருத்துவ முகாம்கள் நடத்தும் போது தொண்டராகப் பணியாற்றி வரும் இவர் எத்தனையோ பிரம்மாண்ட கூட்டங்களிலும், மாநாடுகளிலும் பங்கேற்றுக் கவரவும் பெற்றிருந்தாலும் அடையாளம் அறியப்படாமல் அமைதியாகத் தொண்டு செய்வதில்தான் மனநிறைவு கிடைத்தது என்றார். எனவேதான் 1998 முதல் இன்றுவரை ஆப்பிரிக்கா, கம்போடியா, மங்கோலியா ஆகிய நாடுகளில் முப்பகுக்கும் மேற்பட்ட தொடர் மருத்துவ சேவை முகாம் களில் கணவருடன் பங்கேற்றுள்ளார். இந்தியாவிலேயே நிறைய மருத்துவ சேவைகள் செய்ய வேண்டியுள்ள போது ஏன் வெளிநாடுகளில் சென்று மருத்துவ சேவை செய்கிறீர்கள் என்று மற்றவர்கள் கேட்டபோது அவர் கூறினார், "But we go to Africa because Raja (Saboo) and I feel that as Indians we should contribute to world understanding and peace in this special way". இந்த ரோட்டரித் தம்பதியார் உண்மையிலேயே Rotary Ambassadors என்பதில் ஜயமில்லை.

மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள ஆப்பிரிக்கா நாடுகளில் இந்திய ரோட்டரி மருத்துவர்கள் ஆதாயம், அந்தஸ்து எதுவும் பார்க்காமல் சேவை செய்வதே ஆண்டும் என்ற எண்ணத்துடன் தொடர்ந்து பங்கேற்று வருவதை மனம் நெகிழ்ந்து பாராட்டுகிறார் உஷா சாபூ.

ஒருமுறை கண் புரை சிகிச்சைக்கு வந்த எத்தியோப்பியா நோயாளியைப் படுக்கவைத்து சிகிச்சை செய்ய முடியவில்லை. எனென்றால் அவருக்கு முதுகுத் தண்டுவைத்திலும் பிரச்சனை இருந்தது. நமது மருத்துவர்கள் அவரை உட்கார வைத்தே மிகுந்த வாகவத்துடன் கண் சிகிச்சை செய்து பின்னர் முதுகுத் தண்டுப் பிரச்சனைக்கு கும் உரிய சிகிச்சையளித்து அவரை நிமிரவைத்தனர். நிமிர்ந்தது பயணாளி மட்டுமல்ல இந்திய ரோட்டரி மருத்துவர்களின் சேவைப்பணியும்தான்.

ராஜா சாபூ, உஷா சாபூ இணையர் பல்லாண்டு வாழ்க்.

- **Rtn. R. ராஜா கோவிந்தசாமி**  
District Secretary, TRF



## UPCOMING EVENTS

- September 13 - CHONAA Times
- September 27 - ரோட்டரி கலை மன்றம்
- October 11 - Youth Service
- November 08 - Foundation Seminar

## திட்டங்கள்

- October 3, 2020  
**Distribution of Health Kits**
- October 17, 2020  
**End Polio Public Image Campaign**

# உலகத்தை மாற்றும் ஆயுதம் கல்வி

நாம் ரோட்டரியில் செப்டம்பர் மாதத்தை "அடிப்படைக் கல்வி மற்றும் கல்வியறிவு" மாதமாகக் கடைப்பிடித்து அதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறோம். ரோட்டரி முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தி வரும் 7 திட்டங்களில் அடிப்படைக் கல்வி மற்றும் கல்வியறிவும் ஒன்றாகும்.

மனித இனம் வளர்ச்சியும் வெற்றியும் பெற வேண்டுமானால் எழுத்தறிவு முக்கியம். நமது குறிக்கோள் ஏழைகளுக்கு எழுத்தறிவு, கல்வி வசதி அனித்து ஆன், பெண் இடையே உள்ள வெறுபாடு களைக் கடனாக்க சமூகத்தைப் பலப்படுத்துவதுதான்.

விலங்குகளின் வாழ்க்கை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ, அப்படியே தான் இன்றும் இருக்கிறது. எப்படியும் வாழலாம் என்பது தான் விலங்குகளின் வாழ்க்கை. இப்படித் தான் வாழ வேண்டும் என்பது மனித வாழ்க்கை. மனித வாழ்வு சிறப்பாக அமைய தேவை கல்வி.

கல்விக் கூடம் என்பது கல்லும் மண்ணும் கலந்த வெறும் கட்டடம் அல்ல. கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக நடைபெறும் ஒரு புனித்தலம். ஆதலால் தான் “ஒரு தேசத்தின் எதிர்காலம் வகுப்பறை களில் தீர்மானிக்கப்படுகிறது” என்றார்கள். கல்வி என்பது அறிவை மட்டும் வழங்காமல் அது மனிதனை சிந்திக்க வைக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பார் நமது நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் தத்துவமேதை டாக்டர் இராதாகிருஷ்ணன்.

அரசுப் பள்ளிகளில் தான் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைச் சேர்த்துக் கொள்கிறார்கள். பெரும்பாலான தனியார் பள்ளிகள் 80 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களைத் தான் சேர்த்துக் கொள்கிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் மருத்துவமனையில் நோயாளிகளுக்கெல்லாம் இடமில்லை. ஆரோக்கியமாக உள்ளவர்களைத் தான் சேர்த்துக் கொள்வோம் என்பது போல் இருக்கிறது. சரியாகப் படிக்காத பிள்ளைகளை படிக்க வைப்பது தான் பள்ளிகளின் பணியாக இருக்க வேண்டும்.

“காச இருந்தால் கல்வி” என்ற நிலை தான் இன்று உள்ளது. கல்வி ஒரு அடிப்படைத் தேவையாகப் பார்க்கப்படாமல் ஒரு வியாபாரப் பொருளாகப் பார்க்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வியை இலவசபாக அளித்தால் நம் நாடு வஸ்தராகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே சொல்லலாம். ஒரு நாட்டின் வளர்ச்சி கல்வியைப் பொறுத்தே அமைகிறது.

“கல்வியின் வேரானது கசக்கும் ஆணால் அதன் கனிகள் இனிக்கும்” என்றார் அரிஸ்டாட்டில். இதைத் தான் நமது முன்னோர்கள்.

“முத்தோர் சொல்லும் முதுநெல்லிக்கனியும் முன்னாக்கும் பின்னார் இனிக்கும்”

என்றார்கள்.

“கற்றோர்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு”

என்கிறார் ஒளவை.

கல்வி, கல்லாமை, கேள்வி என்ற மூன்று அதிகாரங்களில் கல்வியின் சிறப்பை, கல்லாமையால் வரும் இழிவை, கற்றவர் கூறக் கேட்டலை சிறப்பாக எடுத்துரைத்த வள்ளுவர்,

“கண்ணுடையர் என்பவர் கற்றோர்”

எனக்கூறுகிறார்.

“எல்லா நலமும் ஈந்திடும் கல்வி இல்லா வீடு இருண்ட வீடு”

என்கிறார் புரட்சிக் கல்விகுர் பாரதிநாசன்.

“இந்த உலகத்தை மாற்றக் கூடிய ஆயுதம் ஒன்று உண்டு. அந்த ஆயுதம் தான் கல்வி”

என்றார் நெல்சன் மண்டேலா.

“அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர் நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியும் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”

என்ற மகாகவி பாரதியின் கூற்றுக்கிணங்க இந்தியாவில் உள்ள ரோட்டரி சங்கங்கள் “ROTOR INDIA LITERACY MISSION) என்ற அமைப்பை ஏற்படுத்தி “அனைவருக்கும் எழுத்தறிவித்தல்” திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவதும் அவசியமானது. “ஆஷாகிரண்” திட்டத்தின் கீழ் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளையும், பள்ளிக்குச் சென்றவிட்டு பாதியில் நின்றவர்களையும் கண்டிப்பிட்டு அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க நாம் உதவி செய்ய வேண்டும். குடிசையும் கோபுரமாக முடியும் என்றால் அது கல்வி ஒன்றினால் மட்டுமே முடியும்.

“கண்ணுக்கு மை இட்டால் அழகு கட்டை விரலுக்கு மை இட்டால் அவலம்”

என்பதை உணர்ந்து ரோட்டரி தரமான கல்வி மற்றும் எழுத்தறிவுப் பணியில் மகத்தான சேவையாற்றி வருகிறது.

“கற்றலை இனிமையாக்குவோம்”

என்ற மாவட்ட ஆரூநியின் கனவு நன்வாக நாம் அனைவரும் பாடுபடுவோம்.

**Rtn. M. குமரப்பன்**

Co-Editor - GML

RC of Dindigul West



# MIYAWAKI Afforestation Project



All clubs of Manapparai Zone-  
Saplings planted in 1.25 acres  
at Malayadipatty



Pudukkottai Central :  
At Mount Zion College of Engineering  
and Technology, Pudukkottai



Aranthai : Saplings planted at  
Maeil Matriculation School,  
Aranthangi



Dalmiapuram : 5555 saplings  
planted in 2.2 acres  
at Kovandakurichi Village

Karambakkudi :  
Saplings planted at Karambakkudi

Manavai Kings : 5000 saplings  
in 1.25 acres of land at Malayadipatty  
and 700 saplings on Highway NH45



Manavai Queens : 171 saplings at  
Poigaipatty Panchayat,  
Kalpaalaiyathanpatty

Tiruchirappalli Shakthi : 400 saplings  
at Police Recruit Training School  
at Navalpattu

Madurai Gems: 65 seedlings  
were planted in a gated community  
in Valar Nagar, Madurai



Dindigul : 100 saplings with  
tree guard in and around  
Vivekananda Nagar

Madurai Blossom :  
6000 saplings planted  
at Swamy Farms

Theni : Planted saplings along  
with Pasumai Theni NGO

# Club Activities - August



Pudukkottai Maharani : Individual Development Training Program (8 days) on overcoming challenges during Covid 19 lockdown - Aug 01



Tiruchirappalli Royal : Distributed masks and gloves to the Trichy City Police - Aug 01



Madurai Blossom : Distribution of Smart TV loaded with I to XII std syllabus and 2 sewing machines to Balamandiram School - Aug 01



Pudukkottai : "நல்ல திட்டம்" food provided for 32 inmates of an old age home - Aug 04



Trichy Gems Innovators : Donated digital thermometer and masks to கிருஷ்ணகுமர்க்கான் பூர்வாராமாநாம், Nagamangalam, Trichy - Aug 04



Dindigul Fort : Distribution of Homeopathy medicines and face masks at Ramaiyanpatti Village - Aug 05



Manavai Queens : Reconstructing a damaged pipeline at Natham Puthur - Aug 08



Dindigul : Provided mobile phones to school students to attend online classes - Aug 10

# Club Activities - August



Theni Metro Kings : Celebrating World Youth Day and honouring the youth involved in social service - Aug 12



Theni & Theni Stars : Distributed 150 face shields to the Superintendent of Police, Theni District - Aug 12



Trichirappalli Royal : Public Image Awareness Programme on Road Rules and Regulations - Aug 12



Usilampatti : Blood donation camp, Government Primary Health Centre, Thottappanayakkanur - Aug 15



Dalmiapuram : Donation of 50 tree protection cages - Aug 15



Madurai Meenakshi : Distribution of rice and medical kits to the public at Palaniappa Middle School - Aug 15



Dalmiapuram : Health kit distribution - Aug 15



Dindigul Queencity : Supplying food to the destitute - Aug 15

# Club Activities - August



**Theni Metro Kings :**  
World Humanitarian Day Celebration - Aug 19



**Dindigul Mid-Town : Donating blankets  
for the poor - Aug 21**



**Madurai Gems : Donating food and groceries to  
20 blind people at Nagamalai Pudukkottai - Aug 22**



**Madurai North : 15000 விதைப்பந்துகள்  
பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது - Aug 22**

## வாசக் கழகம்

கொட்டு முரசே,  
கோட்டை முரசே!

இரண்டு மாத  
இதழ்களிலேயே  
முரசின் ஒனி உரக்க  
முழக்கமிடுகிறது!

அட்டைபின் அழகு,  
அச்சேறிய தாளின் அழகு,  
அச்சு எழுத்துக்களின் தெளிவு  
அனைத்துமே சிறப்பு!

இனிவரும் நாட்களிலும்  
இந்த முரசின் முழக்கம்  
இன்பமாய் ஒலிக்கட்டும்!

Rtn. மரு. மு.க. ஸமான்

Dear DG and editorial team (July): Congratulations on having brought out a very impressive GML. It has come out well with action photographs and lot of useful Rotary information. It is evident that the editor and his team have taken special efforts to deliver a quality publication for the benefit of the club leaders and officials of District 3000. There is no doubt that the editorial team will bring out the remaining eleven issues with the same quality and standard. The GML is a good tool to connect the Governor, Clubs, District officials all the other Rotarians to help us do our best in 2020-21. Wishing the DG and the editorial team all the best.

**Rtn. PP. R. Srinivasan**, Past President, RC of Madurai Midtown

Dear Governor, Rotary Greetings. I have just received the monthly newsletter 'KOTTAI MURASU' online. The way in which the content is presented is really awesome. It is very informative and the articles from other leaders are fantastic. Projects are also well covered. It is a good initiative. I appreciate the entire editorial team who are working on the GML. I wish you all success this year.

**Rtn. K. Ravikumar**, President 21-22, RC of Trichy Midtown

**RI Exchange Rate ₹ 74 to 1US\$  
for September 2020**

# Rain Water Harvesting



# Advertisement



## RBS GROUP OF COMPANIES



### RBS READYMIX KONCRETE

Concrete Solution to  
Concreting Problems TEQ Advantage



### RBS READYMADE STEEL

Switch to SMART Steel



### RBS NEST

Premium Service Apartments



### RBS RESIDENCY

Business Class Hotel



Rtn. R. Subramani @ RBS Mani  
RC of Tiruchirapalli Diamond City



### RBS TRANSPORT

#### Corporate Office :

1/29, Srimathi Complex, Tollgate, Trichy-20.  
E : rbsreadymix2000@rediffmail.com | rbsreadymadesteel@gmail.com  
M : 98430 55834 | 7373723456

For placing an advt, kindly contact **gmlrid3000@gmail.com**



Equal Opportunities

# கொடுத்துச் சிவந்த கரங்கள்

Arch Klumph Society Members



Rtn. Er. M. Muruganandam & Rtn. M Sumathi



Rtn. R. Theenachandran & Rtn. Vasanthi Theenachandran



Will it be you ?

## Major Donors

### Level 2

WINGS Trust	Madurai Star
VKA Polymers Pvt. Ltd.	Karur
T. V. S. Srichakra Ltd.	Madurai West
Shobikaa Impex Pvt. Ltd.	Karur
Maria Joseph Charities - Nambikkaimary M & Britto M	Madurai West
KMC Speciality Hospitals (India) Ltd	Tiruchirapalli Metro
Farida Group of Companies	Karur Texcity
DHARMA	District 3000
Dhanalakshmi Srinivasan Charitable & Education Trust, Perambalur	District 3000
Rtns. Thirunavukkarasu Valliappan and V. Shanthi	Tiruchi Central
Rtn. V. Kathiresan	Dindigul
Rtn. N.R.T.R. Thiayagarajan	Theni Metro
Rtn. M. Sivasamy	Karur
Rtn. S. Saravanan	Tiruchirapalli
Rtns. Viswanathan Ravindranath and Ravindranath Nalini	Madurai North West
Rtns. Murugesan Ramu and Sivagami Ramu	Madurai West
Rtns. S. Rajendran and Meenakshi Maduram Rajendran	Karur & Karur Angels
Rtn. D. Premkumar	Dindigul Mid-Town
Rtns. Gopalakrishnan Palanisamy and Neelavathi Gopalakrishnan	Karur Texcity & Karur Angels
Rtn. K S R Natarajan	Madurai Innovators
Rtns. Irudayaraj Jerald and Margaret Jerald	Tiruchirapalli Rockcity & Tiruchirapalli Shakthi
Rtns. M. Elangovan and Nalini Elangovan	Tiruchirapalli
Rtn. G. Balan	Dindigul Mid-Town
Rtns. Harish Azhaguraj and Aarthi Manavalan	Nilakottai Gems Golden City
Rtn. J. Aravindan	Perambalur Kings

\*\* List continues in the next issues

For private circulation only

Published by

Rtn. A.L. Chokkalingam,  
District Governor,  
No 79, Kambar Street, Charles Nagar,  
Pudukkottai,  
Tamil Nadu - 622 001

Kindly send articles, news of events and projects with a brief writeup and good resolution photographs for publication to [gmlrid3000@gmail.com](mailto:gmlrid3000@gmail.com) before the end of each month.

Printed by Sree Vinayaga Screens, S.S. Colony, Madurai - 625 010  
Ph. : 0452-2600300, 999 444 6030